



தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எஸ்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 10.11.2020

முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 3473/B2019

திரு. வெ. ராஜு

மேல்முறையீட்டாளர்

பொது தகவல் அலுவலர்,
சேலம் மாவட்ட ஆட்சித் தலைவரின்
நேர்முக உதவியாளர் (நிலம்),
சேலம் மாவட்டம்.

எதிர்

பொது அதிகார அமைப்பு

ஆணை

COVID-19 காரணமாக தமிழ்நாடு அரசால், ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், இன்று (10.11.2020) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மனுதாரர் வெ.ராஜு மற்றும் பொது தகவல் அலுவலர், திரு. பண்டரிநாதன், கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்), சேலம் மாவட்டம் ஆகியோர் பங்கேற்றனர்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 29.11.2018 தேதியிட்ட மனுவில், ஒ.மு.12554/2018, நாள் 15.5.2018ன் கோப்பின் சான்றிட்ட ஒளி நகல் மற்றும் மேலும் 15 கோப்புகளின் ஒளி நகல்களையும் தகவலாக பொது தகவல் அலுவலர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், சேலம் மாவட்டம் அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. பொது தகவல் அலுவலரால் அனுப்பப்பட்ட 7.3.2019 தேதியிட்ட கடிதத்தின் மூலம் பெறப்பட்ட பதிலில் திருப்தியடையாத மனுதாரர், 19.1.2019 தேதியிட்ட மனுவில் தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை

மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். மேல்முறையீட்டு அலுவலரிடமிருந்தும் தகவல் பெறப்படாததால் தகவல்களை பெற்றுத் தருமாறு தெரிவித்து, மனுதாரர் 13.04.2019 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டின் அடிப்படையில் தொலைபேசியின் வாயிலாக இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையின்போது, மனுதாரர் பொது தகவல் அலுவலர், அலுவலர் அலுவலகத்திற்கு நேரில் சென்று தேவையான தகவலை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டார். பொது தகவல் அலுவலரும் மனுதாரருக்கு உரிய தகவலை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டார்.

5. பொது தகவல் அலுவலர், 10.11.2020 தேதியிட்ட கடிதத்தின் மூலம் மனுதாரருக்கு தகவல் வழங்கி, அதன் நகலை ஆணையத்திற்கு அனுப்பியுள்ளார். மனுதாரரும் தகவலை பெற்றுக் கொண்டுள்ளதாக தொலைபேசியில் தெரிவித்தார். அதனை பரிசீலனை செய்கையில், மனுதாரருக்குரிய தகவல் அவருக்கு வழங்கப்பட்டது என்பதை ஆணையம் பதிவு செய்து, இந்நேர்வில் பொது தகவல் அலுவலரால் மனுதாரருக்கு வழங்கப்பட்ட தகவல்கள் திருப்தியளிக்காதபட்சத்தில், பிரிவு 18(1)ன் கீழ் புகார் மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்து, உரிய பரிகாரத்தை தேடிக் கொள்ள மனுதாரருக்கு ஆணையம் அறிவுறுத்தி, இவ்வழக்கின் விசாரணை முற்றாக்கப்படுகிறது.

ஓம்/-ரா.பிரதாப்குமார்
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 3473/B/2020

பெறுநர்

பொது தகவல் அலுவலர்,
மாவட்ட ஆட்சித் தலைவரின்
நேர்முக உதவியாளர்,
சேலம் மாவட்டம்.

மனுதாரர்

திரு. வெ.ராஜு, த/பெ வெங்கடாசலம்,
148, செங்கல்பேட்டை,
நரசோதிப்பட்டி கிராமம்,
சேலம் - 636 004.

Copy to: File

SSPA-16.11.2020

